பெருமகனாருக்கு மாவட்டம் தொடங்கி, பல்கலைக்கழகம் துவங்கிய தாயே! பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அறிவித்து மாவட்டந்தோறும் விழா எடுத்த தாயே! அண்மையில் நெல்லை மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்து, கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் போற்றப்பட்ட வ.உ.சி.க்கு 75 இலட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய தாயே! 12-2-2002 அன்று ஈரோட்டில் நடந்த அரசு நலத் திட்ட விழாவில் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையிலே சின்னமலையாக விளங்கிய தீரன் சின்னமலையினுடைய புகழைப் பெருமையுடன் மனதாரப் பாராட்டிய மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற தீரன் சின்னமலைக்கு மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலை என்னும் கிராமத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுப்பதற்கு தேவசேனாபதியும் ஜெயராமன் ஆகியோர்கள் முன்வந்துள்ளார்கள். இதனைப் பரிசீலித்து இந்த ஆண்டு அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே.கே. பாலசுப்ரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய ஆலோசனையின்பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிக்கை பெறப்பட்டதும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுசென்று, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. தென்னரசு.

திரு. கே.எஸ். தென்னரசு: மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் இதய தெய்வம் அம்மா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. அறிக்கைகள் அளித்தல்

(அ) மதிப்பீட்டுக் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: குழுக்களின் அறிக்கைகளை அளித்தல். மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகளை அளித்தல். திரு. சி. சிவசாமி.

திரு. சி. சிவசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்கி, *2001-2003* ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை குறித்த *15*-வது அறிக்கையினையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் குறித்த *16*-வது அறிக்கையினையும், சாலைகளும் பாலங்களும் குறித்த *17*-வது அறிக்கையினையும் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

(ஆ) பொதுக் கணக்குக் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைகளை அளித்தல். திரு. எஸ்.ஆர்.பி. அவர்கள்.

திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, *2001-2003* ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழுவின் *149* முதல் *160* வரையிலான *12* அறிக்கைகளை குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

முற்பகல் 10-05

(இ) பொது நிறுவனங்கள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகளை அளித்தல். திருமதி ப. விஜயலட்சுமி பழனிச்சாமி.

திருமதி ப. விஜயலட்சுமி பழனிச்சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, *2001-2003* ஆம் ஆண்டுகளுக்கான பொது நிறுவனங்கள் குழுவின் *105* முதல் *113* வரையிலான *9* அறிக்கைகளைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

5. மானியக் கோரிக்கைகள், 2003–2004, விவாதமும் வாக்கெடுப்பும்—தொடர்ச்சி

(அ) கோரிக்கை எண் 33 - நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *2003-2004* ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும். மானியக் கோரிக்கை எண் *33* - நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.